



Club Officer Agreement and Release Statement | மன்ற அதிகாரி ஒப்பந்தம் மற்றும் விடுவிப்பு அறிக்கை

வழிமுறைகள்

மன்ற அதிகாரிப் பதவிக்குத் தேர்ந்தெடுக்கப்படும் எந்த ஒரு உறுப்பினரும் கீழேயுள்ள மன்ற அதிகாரி ஒப்பந்தம் மற்றும் விடுவிப்பு அறிக்கையை ஏற்று கையொப்பமிடுவது Toastmasters International-இன் தேவையாகும். நிரப்பப்பட்ட இந்தப் படிவம் மன்றச் செயலாளரிடம் சமர்ப்பிக்கப்பட்டு மன்றப் பதிவுகளில் காலவரையின்றி தக்கவைக்கப் படவேண்டும்.

விடுவிப்பு அறிக்கை

எனது மன்ற செயற்குழுவின் உறுப்பினராக, Club Constitution for clubs of Toastmasters International (உருப்படி 210C, ஆங்கிலத்தில் மட்டும்), மன்ற தலைமைத்துவ கையேடு (TA1310), மற்றும் இயக்குனர் குழுவால் ஏற்றுக்கொள்ளப்பட்ட நிலையான விதிகள் அல்லது கொள்கைகளில் கோடிட்டுக் காட்டப்பட்டுள்ள, பின்வருவன உள்ளிட்ட ஆனால் அவற்றோடு மட்டும் வரையறுக்கப்படாத பொறுப்புகள் மற்றும் கடமைகளை நான் ஏற்றுக்கொள்கிறேன்:

- ▶ நான் எப்போதும் தொழில்முறை முறையில் நடந்துகொள்வேன் மற்றும் Toastmasters International-இன் முக்கிய விழுமியங்களைக் கடைபிடிப்பேன்.
- ▶ "ஒரு Toastmaster இன் உறுதிமொழி" இல் கோடிட்டுக் காட்டப்பட்டுள்ள கோட்பாடுகளுக்கு உடன்பட்டு நடப்பேன்.
- ▶ ஒரு தனிநபராக மற்றும் என் Toastmasters மன்றத்தின் தலைவராக என் நடத்தைக்கு தனிப்பட்ட முறையில் பொறுப்பு ஏற்பேன்.
- ▶ கருத்து வேற்றுமைகள் ஏற்படலாம் மற்றும் ஏற்படும் என்பது எனக்குப் புரிகிறது. ஆதலால், நான் அப்போதுள்ள பிரச்சனையின் மீது கவனம் செலுத்துவேனே தவிர தனிநபரின் மீது அல்ல என்று வாக்குறுதியளிக்கிறேன்.
- ▶ நான் எந்த விதமான பாகுபாடு, தொந்தரவு, கொடுமைப்படுத்துதல், இழிவான, சட்டவிரோத, அல்லது நெறிமுறையில்லாத நடத்தை ஆகியவற்றிலிருந்து விலகியிருப்பேன், அத்துடன் நான் அவ்வாறான நடத்தையில் ஈடுபட்டால், என் நடத்தை காரணமாக ஏற்படும் சேதங்கள், இழப்புகள் அல்லது செலவுகளை Toastmasters International, என்னுடைய மன்றம் அல்லது பிற மன்றங்களுக்கு அல்லது Toastmasters இல் ஈடுபட்டுள்ள பிற தனிநபர்களுக்கு திரும்பிக் கொடுக்க ஒப்புக்கொள்கிறேன்.
- ▶ Toastmasters நிகழ்ச்சிகள் தன்னார்வலகர்களால் நடத்தப்படுகிறது. அவர்களை Toastmasters International அல்லது அதன் மன்றங்களால் திறம்பட பரிசோதனை செய்யவோ அல்லது மேற்பார்வையிடவோ முடியாது என்பதைப் புரிந்துகொள்கிறேன். எனவே, எனது மன்றம் அல்லது பிற மன்றங்களின் எந்தவொரு உறுப்பினர் அல்லது அதிகாரி அல்லது Toastmasters International-இன் எந்தவொரு அதிகாரியின் வேண்டுகோளைச் செய்யும் அல்லது அலட்சியமான செயல்கள் அல்லது குறைபாடுகளுக்கான எந்தவொரு பொறுப்பிலிருந்தும் Toastmasters International, அதன் மன்றங்கள், நிர்வாகக் குழுக்கள் மற்றும் பிரதிநிதிகளை நான் விடுவித்து வெளியேற்றுகிறேன்.
- ▶ Toastmasters International-க்கு அதன் பொறுப்பிலுள்ள கடமைகளை அதன் ஆளும் ஆவணங்கள் மற்றும் நாட்டின் சட்டத்தின் கீழ் நான் முழுமையாக பின்பற்றுவேன்.
- ▶ தனிப்பட்ட உறுப்பினர்கள், மன்றங்கள் மற்றும் மாவட்டங்கள் Toastmasters சின்னம் மற்றும் சொல்குறி ஆகியவற்றை மாற்றவோ அல்லது சேர்க்கவோ தங்கள் சொந்த சின்னத்தை உருவாக்கவோ பயன்படுத்தவோ கூடாது என்பதை நான் புரிந்துகொள்கிறேன்.
- ▶ எல்லா நிகழ்ச்சிகளும், பொருட்களும், உள்ளடக்கங்களும் Toastmasters International-இன் சொத்து என்பதையும் எந்தவொரு தனிநபருக்கும், அவர்களின் துணை நிறுவனங்கள் மற்றும் / அல்லது அமைப்புகளுக்கும் எந்தவொரு நிதி ஆதாயத்தையும் பெற அவற்றைப் பயன்படுத்த முடியாது என்பதையும் நான் புரிந்துகொள்கிறேன்.
- ▶ Toastmasters International உலகத் தலைமையகத்திலிருந்து அனைத்து தகவல்தொடர்புகளையும் பெற நான் ஒப்புக்கொள்கிறேன்.

இந்த ஒப்பந்தத்தில் கையொப்பமிடுவதன் மூலம், Club Constitution for Clubs of Toastmasters International (உருப்படி 210C, ஆங்கிலத்தில் மட்டும்) மற்றும் மன்ற தலைமைத்துவக் கையேடு உள்ளிட்ட ஆனால் அதோடு மட்டும் வரையறுக்கப்படாத பிற ஆதரவளிக்கும் ஆவணங்களில்பரிந்துரைக்கப்பட்டுள்ள கடமைகள் மற்றும் பொறுப்புகளை ஒப்புக்கொண்டு ஏற்றுக்கொள்கிறேன்.

Confirmation | உறுதிப்பாடு

I have read and agree to the terms and conditions of the Club Officer Agreement and Release Statement. |

மன்ற அதிகாரி ஒப்பந்தம் மற்றும் விடுவிப்பு அறிக்கையின் விதிமுறைகளையும் நிபந்தனைகளையும் படித்து ஒப்புக்கொள்கிறேன்.

Full Name | முழுப் பெயர்

Member Number | உறுப்பினர் எண்

Officer Position | அதிகாரிப் பதவி

Club Name | மன்றப் பெயர்

Club Number | மன்ற எண்

Signature | கையொப்பம்

Date (MM/DD/YYYY) | தேதி (மாமா/நாநா/வவவவ)